



விண்ணப்ப எண்:	தேதி:
---------------	-------



புகைப்படம்
(புகைப்படத்தின் மீது
கையொப்பம்)

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) கீழ் கடனுக்கான விண்ணப்பப்
படிவம்

(சிஷு திட்டத்தின் கீழ் ரூ.50,000/- வரை கடனுக்கு)

கடன் தேவைப்படும் வங்கி மற்றும் கிளையின் பெயர்

நான் இதன் மூலம் அடிக்கடி ரொக்கக் கடன்/ மிகைப்பற்று (OD)/ குறித்த காலக் கடனுக்கு (term loan) -----
---க்காக விண்ணப்பிக்கிறேன்.

விண்ணப்பதாரர்(கள்)-ன் பெயர்	1. 2.	தந்தை/கணவர்-ன் பெயர்	1.திரு. 2.திரு.		
விண்ணப்பதாரரின் வகைப்பாடு (✓)	தனிநபர்	கூட்டு	உரிமையாளர்	கூட்டாண்மை	பிற
குடியிருப்பு முகவரி	வாடகை/சொந்தக் கட்டடம்				
வணிக முகவரி	வாடகை/க் கட்டடம்				
பிறந்த தேதி	வயது:		பாலினம்: ஆண்/பெண்/மூன்றாம் பாலினம்		
கல்வித்தகுதி (✓)	படிக்காதவர்	10- வரை	12- வரை	பட்ட தொழிற்படிப்பு	பிற
கே.ஓய்.சி. ஆவணங்கள்)	வாக்காளர் அடையாள எண்	ஆதார் எண்	ஓட்டுநர் உரிமம் எண்	மற்றவை	
அடையாளச் சான்று (தயவுசெய்து குறிப்பிடவும்)					
முகவரி சான்று (தயவுசெய்து குறிப்பிடவும்)					
தொலைபேசி எண் :	கைபேசி எண்:	மின்னஞ்சல் :			
வணிக நடவடிக்கையின் தன்மை (நோக்கம்)	ஏற்கனவே உள்ள வணிகம்	உத்தேசித்துள்ள வணிகம்		கால அளவு	
வருடாந்திர விற்பனை(லட்சத்தில்)	ஏற்கனவே உள்ள வணிகம்	உத்தேசித்துள்ள வணிகம்			
அனுபவம், ஏதாவது சமூக வலை (தயவுசெய்து டிக் செய்து கொள்ளுங்கள்)	எஸ் சி	எஸ்டி	ஓபி சி	சிறுபான்மை சமூகம்	
சிறுபான்மை யினராக இருந்தால்(✓)	புத்த மதத்தினர் முஸ்லிம் கிறிஸ்தவர்	சீக்கியர்	ஜைஜோராஸ்ட்ரி னர்யன்	பிற	
தேவையான கடன் தொகை ரொக்கக் கடன்/ மிகைப்பற்று - ₹			குறித்தக்கால கடன் - ₹		
ஏற்கனவே உள்ள கணக்கு(கள்), ஏதாவது இருந்தால்	வகை(தயவுசெய்து டிக் ✓ செய்யவும்) (வைப்பு /கடன்)	வங்கி மற்றும் கிளையின் பெயர்			
கணக்கு எண்:	கடன் கணக்கு என்றால், எடுக்கப்பட்ட கடனின் தொகை			₹	

அறிவிப்பு/ உறுதிமொழி:

நான்/நாங்கள் வழங்கிய அனைத்து தகவல்களும் உண்மையானவை, சரியானவை மற்றும்

முழுமையானவை என்று இதன்மூலம் சான்றளிக்கிறேன்/சான்றளிக்கிறோம். விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைத் தவிர, இந்த நிறுவனத்துக்கும் எனக்கும்/எங்களுக்கும் வேறு எந்தவித கடன் வாங்கும் ஏற்பாடுகளும் இல்லை. நான்/நாங்கள் மற்ற எந்த வங்கிக்கும் விண்ணப்பிக்கவில்லை. எனக்கு/எங்களுக்கு எந்த நிலுவை / சட்டப்படியான நிலுவைத் தொகையும் இல்லை. எனது/எங்கள் விண்ணப்பம் தொடர்பாக வங்கிக்குத் தேவையான அனைத்து பிற தகவல்களையும் நான்/நாங்கள் வழங்குவோம். இந்தத் தகவல்களைத் தாங்கள் பொருத்தமாகக் கருதக்கூடிய எந்தவொரு நிறுவனத்துடனும் பரிமாறிக்கொள்ளலாம். நீங்கள், உங்களுடைய பிரதிநிதிகள் அல்லது இந்திய ரிசர்வ் வங்கி அல்லது முத்ரா லிமிடெட், அல்லது உங்களால் அங்கீகரிக்கப்பட்ட வேறு எந்த நிறுவனமும், மேலே கொடுக்கப்பட்டுள்ளபடி, எங்கள் தொழிற்சாலை/வணிக வளாகத்தில் உள்ள எனது/எங்கள் சொத்துக்கள், கணக்குப் பதிவேடுகள் போன்றவற்றை எந்த நேரத்திலும் ஆய்வு செய்யலாம்/சரிபார்க்கலாம். வங்கியின் நிலுவைத் தொகையை வசூலிக்க நீங்கள் பொருத்தமான பாதுகாப்புகள்/நடவடிக்கைகளை எடுக்கலாம்.

தேதி : _____
இடம் : _____

பெருவிரல் ரேகை /
விண்ணப்பதாரர்(கள்) கையொப்பம்

(அலுவலகப் பயன்பாட்டிற்கு மட்டும்)

ஒப்புதல் சீட்டு எண் _____ கடன் விண்ணப்ப எண். _____ தேதி _____
பெறப்பட்டது _____

தேதி : _____
இடம் : _____

அங்கீகரிக்கப்பட்ட கையொப்பதாரர்
(வங்கிக்கிளை முத்திரை மற்றும் கையொப்பம்)

இங்கே வெட்டவும்

ஒப்புதல் சீட்டு எண். _____ PMMY-ன் கீழ் கடன் விண்ணப்பத்திற்கான (விண்ணப்பதாரரின் நகல்).
கடன் விண்ணப்பம் _____ தேதியிட்ட திருமதி/திருமதி _____ அவர்களிடமிருந்து
நன்றியுடன் பெறப்பட்டது.

தேதி : _____
இடம் : _____

அதிகாரமளிக்கப்பட்ட கையொப்பதாரர்
(கிளை முத்திரை மற்றும் கையொப்பம்)

சரிபார்ப்புப் பட்டியல் : (விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவண(ம்(கள்))

- 1) அடையாள சான்று - வாக்காளர் அடையாள அட்டையின் சுயமாக சான்றளித்த நகல் / ஓட்டுநர் உரிமம் / நிரந்தர கணக்கு அட்டை எண் / ஆதார் அட்டை / பாஸ்போர்ட் / அரசு அதிகாரியால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டைகள் போன்றவை.
- 2) இருப்பிடச் சான்று - சமீபத்தில் செலுத்திய தொலைபேசி பில்/மின்சார பில்/ சொத்து வரி ரசீது (2 மாதத்துக்கு முந்தையதாக இருக்கக் கூடாது)/ வாக்காளர் அடையாள அட்டை / ஆதார் அட்டை/தனிநபர்/உரிமையாளர்/ பங்குதாரர் வங்கி பாஸ்புக் அல்லது வங்கி அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட சமீபத்திய கணக்கு அறிக்கை /வசிப்பிடச் சான்றிதழ் / அரசு அலுவலரால் வழங்கப்பட்ட சான்றிதழ் / ஊராட்சி / நகராட்சி போன்றவை.
- 3) விண்ணப்பதாரரின் சமீபத்திய புகைப்படம் (2 நகல்கள்) 6 மாதத்துக்கு முந்தையதாக இருக்கக் கூடாது.
- 4) வாங்கவேண்டிய இயந்திரங்கள்/மற்ற பொருட்களின் விலைப்புள்ளி.
- 5) இயந்திரங்களின் விநியோகிப்பாளரின் பெயர்/ இயந்திரங்களின் விவரங்கள் / இயந்திரங்கள் மற்றும் அல்லது வாங்க வேண்டிய இதர பொருட்களின் விலை
- 6) வணிக நிறுவனத்தின் அடையாள / முகவரிச் சான்று - தொடர்புடைய உரிமங்களின் நகல்கள்/பதிவு சான்றிதழ்கள் / வணிகத்தின் உரிமை, அடையாளம் மற்றும் முகவரி தொடர்பான பிற ஆவணங்கள், ஏதாவது இருந்தால்.
- 7) எஸ்சி / எஸ்டி / ஓபிசி / சிறுபான்மை போன்ற பிரிவினரின் சான்றிதழ்.

குறிப்பு :

- 1) செயலாக்கக் கட்டணம் இல்லை.
- 2) பிணையம் இல்லை
- 3) கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் 5 ஆண்டுகள்வரை நீடிப்பு
- 4) விண்ணப்பதாரர் எந்த வங்கி/ நிதி நிறுவனத்துக்கு கடனைத் திரும்பச் செலுத்தாத நபராக இருக்கக் கூடாது.